

கீழே டிக் செய்யப்பட்டுள்ள (0) இறுதிப் பயன்பாட்டிற்கான வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்க நான்/நாங்கள் விரும்புகிறோம், இந்தப் படிவத்தில் என்னால்/எங்களால் வழங்கப்பட்ட விவரங்களுக்கேற்ப கடன் விண்ணப்பத்தைச் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

☐ வணிகத்தை விரிவாக்கம் செய்தல் ☐ செயல்பாட்டு மூலதனம் ☐ ஆலை மற்றும் இயந்திரங்கள் வாங்குதல் ☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்) வகை: ☐ ஷிஷு ☐ கிஷோர் ☐ தருண்

கடன் விவரங்கள் கடன் வகை: ☐ காலமுறைக் கடன் ☐ ஓவர் டிராக்ட் வசதி காலம் (மாதங்கள்) ☐ 12 ☐ 24 ☐ 36 ☐ 48 கடன் தொகை

☐ RBL வங்கியில் வாடிக்கையாளர் ஐடியைத் திறக்க எனது CKYC எண்ணை வழங்க விரும்புகிறேன். RBL வங்கியில் ☐ வாடிக்கையாளர் ஐடியைத் திறக்க எனது CKYC எண்ணை வழங்க விரும்பவில்லை

சிறுசேமிப்புத் திட்டங்கள், மூலதனச் சந்தை, முதன்மைத் தங்கம், தங்கக் கட்டிகள், தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்க ETF யூனிட்கள் உட்பட, எந்த வடிவத்திலும் தங்கம் மற்றும் பரஸ்பர நிதிகள் வாங்குவதற்கு இந்த வசதியின் மூலம் கிடைக்கும் வருமானம் பயன்படுத்தப்படாது. நான்/நாங்கள் மேற்கூறிய கடன் வசதியை மேலே குறிப்பிட்டுள்ள வணிக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்பதை உறுதி செய்கிறோம்.

தனிப்பட்ட நபர்கள் அல்லாத விண்ணப்பதாரர்கள் விவரங்கள் (பொருந்தினால்)

நிறுவனத்தின் பெயர்
உருவாக்கப்பட்ட தேதி வணிகத்தில் பான்/ஜிஐஆர் எண் ஜிஎஸ்டி எண்
ஆண்டுகளின் (கட்டாயமானது)

தொழில் வகை ☐ உற்பத்தி ☐ வர்த்தகம் ☐ சேவை ☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்) நிறுவனம் ☐ கூட்டாண்மை ☐ பிரைவேட் லிமிடெட் ☐ தனி உரிமையாளர் ☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)

ZED தரப்படுத்தல் : 1. விண்ணப்பதாரர் ZED என மதிப்பிடப்பட்டுள்ளாரா - (ஆம் / இல்லை) CIN
2. ஆம் என்றால், விண்ணப்பதாரர் யூனிட் பெற்றுள்ள தரநிலை (பொருத்தமான ஒன்றை டிக் செய்யவும்) LEI
☐ வெண்கலம் ☐ வெள்ளி ☐ தங்கம் ☐ வைரம் ☐ பிளாட்டினம்

☐ FATCA-CRS உறுதிமொழி (பொருந்தினால் டிக் செய்யவும்) : * இந்தியாவிற்கு வெளியே உள்ள அதிகார வரம்பில் (களில்) வரி நோக்கங்களுக்கான குடியிருப்பு

மேலே உள்ள தேர்வுப்பெட்டியில் டிக் செய்யப்பட்டிருந்தால், கடன் விண்ணப்பத்துடன் நிறுவனப் படிவத்திற்கான FATCA-CRS பிரகடனத்தின் முழுமையாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட நகலைச் சமர்ப்பிக்கவும்

நிறுவனத்தின் பதிவுசெய்யப்பட்ட முகவரி ☐ விரும்பமான அஞ்சல் முகவரி தற்போதைய முகவரியில் வருடங்கள்/மாதங்கள் நகரத்தில் இருக்கும் வருடங்கள்
வீட்டு எண் இடம்/தெரு
நகரம்/நகரம்/கிராம வார்டு
மாநிலம் மாவட்ட
துணை மாவட்ட பின் குறியீடு நிலக்குறி

தொடர்பு விவரங்கள் STD குறியீடு தொலைபேசி எண் தொலைபேசி எண் தொலைபேசி எண்

மின்னஞ்சல் முகவரி தேசியம்

வணிக வளாகம் ☐ சொந்தமானது மற்றும் வில்லங்கம் இல்லாதது ☐ சொந்தமானது மற்றும் வில்லங்கம் உள்ளது ☐ வாடகைக் கட்டிடம் வணிகத்தின் கீழ் இருக்கும் ஆண்டுகள் (ஆண்டுகளின் எண்ணிக்கை)

நிறுவனத்தின் செயல்பாட்டு முகவரி ☐ விரும்பமான அஞ்சல் முகவரி ☐ பதிவுசெய்யப்பட்ட முகவரியில் உள்ளவாறு தற்போதைய முகவரியில் வருடங்கள்/மாதங்கள் நகரத்தில் இருக்கும் வருடங்கள்
வீட்டு எண் இடம்/தெரு
நகரம்/நகரம்/கிராம வார்டு
மாநிலம் மாவட்ட
துணை மாவட்ட பின் குறியீடு நிலக்குறி

தொடர்பு விவரங்கள் STD குறியீடு தொலைபேசி எண் தொலைபேசி எண் தொலைபேசி எண்

மின்னஞ்சல் முகவரி தேசியம்

வணிக வளாகம் ☐ சொந்தமானது மற்றும் வில்லங்கம் இல்லாதது ☐ சொந்தமானது மற்றும் வில்லங்கம் உள்ளது ☐ வாடகைக் கட்டிடம் வணிகத்தின் கீழ் இருக்கும் ஆண்டுகள் (ஆண்டுகளின் எண்ணிக்கை)

தொடர்பு நபரின் விவரங்கள் தலைப்பு ☐ திரு. ☐ செல்வி. ☐ மிக்ஸ். ☐ Dr. ☐ மற்றவர்கள் (தயவுசெய்து குறிப்பிடவும்) உள்ளடங்கும் மற்றவை (அட்வு பிரிகே, கேப்டெ, கேடர், மேஜர், புரொஃப், சீஃப், ஜஸ்டி, மேஜ்ஜெ, கர்ன, மாஸ்ட்) பதவி

முழு பெயர் ந ட இ த த ர க ட ந த

நாட்டின் குறியீடு STD குறியீடு தொலைபேசி எண் கைபேசி

மின்னஞ்சல் முகவரி (அதிகாரப்பூர்வமானது)

வங்கிகள் / நிதி நிறுவனங்களிடம் (ஆர்பிஎல் வங்கி உட்பட) பெற்றுள்ள கடன் வசதியின் விவரங்கள்

தொகை R லட்சங்களில்

வங்கி/நிதி நிறுவனத்தின் பெயர்	கடன் வசதியின் தன்மை	ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை	தற்போதைய நிலுவைத் தொகை	வட்டி விகிதம் மற்றும் கால அளவு

துணை / குழும நிறுவனங்களின் விவரங்கள்

தொகை R லட்சங்களில்

நிறுவனத்தின் பெயர்	வணிகத்தின் தன்மை	நிகர விற்பனை	நிகர இலாபம்	நிகர மதிப்பு

விண்ணப்பதாரரின் நிதிநிலை விவரங்கள்

தொகை R லட்சங்களில்

விவரங்கள்	(நிதியாண்டு_____)	(நிதியாண்டு_____)	(நிதியாண்டு_____)	விவரங்கள்	(நிதியாண்டு_____)	(நிதியாண்டு_____)	(நிதியாண்டு_____)
நிகர விற்பனை				வரிக்குப் பிந்தைய நிகர இலாபம்			
செயல்பாட்டு இலாபம்				நிகர மதிப்பு			

விண்ணப்பதாரரின் இரண்டாம் நிலை வங்கிக் கணக்கு விவரங்கள்

வங்கியின் பெயர்:	
கிளை:	
வங்கிக் கணக்கு எண் :	
☐ நடப்பு ☐ சேமிப்பு ☐ OD/CC கணக்குத் தொடங்கிய ஆண்டு:	
கணக்கு வகை :	
OD/CC வரம்பு:	

குடியிருக்கும் காலம் _____ ஆண்டுகள் & மாதம் ☐ சொந்த வீடு ☐ குடும்பம் ☐ வாடகை வீடு குடியிருக்கும் காலம் _____ ஆண்டுகள் & மாதம் ☐ சொந்த வீடு ☐ குடும்பம் ☐ வாடகை வீடு

நிறுவனர்/கூட்டாளர் பெயர்	கடன் வகை	கடன் வழங்கியவர்	ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை	தற்போதைய நிலுவைத் தொகை

2 வர்த்தக பரிந்துரை

நிறுவனத்தின் பெயர் தொடர்பு நபர் விண்ணப்பதாரருடன் உறவுநிலை: ☐ சப்ளையர் ☐ வாடிக்கையாளர் ☐ போட்டியாளர் ☐ மற்றவர்கள் (பயவுசெய்து குறிப்பிட்டு விட வேண்டும்) விட்டு எண்: இடம்/தெரு நகரம்/நகரம்/கிராம வார்டு மாநிலம் அல்லது மாவட்ட துணை மாவட்ட பிள் குறிப்பு தொடர்பு எண்: மின்னஞ்சல் முகவரி:	நிறுவனத்தின் பெயர் தொடர்பு நபர் விண்ணப்பதாரருடன் உறவுநிலை: ☐ சப்ளையர் ☐ வாடிக்கையாளர் ☐ போட்டியாளர் ☐ மற்றவர்கள் (பயவுசெய்து குறிப்பிட்டு விட வேண்டும்) விட்டு எண்: இடம்/தெரு நகரம்/நகரம்/கிராம வார்டு மாநிலம் அல்லது மாவட்ட துணை மாவட்ட பிள் குறிப்பு தொடர்பு எண்: மின்னஞ்சல் முகவரி:
---	---

☐ நேரடி விவசாயம்	☐ காதி & கிராமத் தொழில்கள் (Kvi துறை)	☐ சிறு உற்பத்தி நிறுவனம்	☐ நுண் சேவைகள் நிறுவனம்	☐ நடுத்தர சேவை நிறுவனம்
☐ மறைமுக விவசாயம்	☐ நுண் உற்பத்தி நிறுவனம்	☐ நடுத்தர உற்பத்தி நிறுவனம்	☐ சிறு சேவை நிறுவனம்	☐ கல்வி

வரிசை எண்	ஆவணங்கள்	விவரங்கள்		ஆம்/இல்லை
1	நிறுவன நிதிநிலை நிதிநிலை அறிக்கைகள்	ஆண்டு 1 (AY)	ஆண்டு 2 (AY)	
	காலத்தைச் சேர்ந்த ITR பிரதிகள் →			
	காலத்தைச் சேர்ந்த நிதி →			
பல்வேறு நிதியளிப்பவர்களிடமிருந்து பெற்ற கடன் விவரங்கள் / அனுமதிக்கடிதங்கள்				
	நிதியளிப்பவர் பெயர்			கடன்களின் எண்ணிக்கை
2	a			
	b			
	c			
3	OD / CC அனுமதிக்கடிதம்			
4	_____ ஆண்டுக்கான VAT / CST / ST / GST ரிட்டர்கள் மற்றும் சலான்கள்			

எங்கள் கணக்குகளின் வங்கி அறிக்கைகள் மற்றும் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன				
	வங்கி பெயர்	கணக்கு#	தேதியிலிருந்து	தேதி வரை
5	a			
	b			
	c			
	d			
	e			
மேலே உள்ளவை தவிர மற்ற ஆவணங்களைப் பட்டியலிடவும்				
6	a			
	b			
	c			
	d			

- எனது/எங்கள் வசிப்பிடம்/தொடர்புத் தகவல்/வேலைவாய்ப்பில் செய்யப்படும் மாற்றம் குறித்து வங்கிக்கு அவ்வப்போது தெரிவிக்கவும், அப்படி மாற்றப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை வழங்கவும் நான்/நாங்கள் உறுதியளிக்கிறோம்.
- இந்த விண்ணப்பப் படிவத்தில் நான்/நாங்கள் வழங்கிய அனைத்து விவரங்களும், தகவல்களும் உண்மை, சரியானவை மற்றும் எல்லா வகையிலும் முழுமையானது என்று, ஆர்பிஎல் வங்கியிடம் (வங்கி) எந்தத் தகவலும் தடுக்கப்படவில்லை/மறைக்கப்படவில்லை என்று நான்/நாங்கள் சான்றாகியிருக்கிறோம்.
- நான்/நாங்கள் கோரியுள்ள நிதி உதவி/கள் தொடர்பாகத் தேவைப்படும் கூடுதல் ஆவணங்களை நான்/நாங்கள் வழங்குவோம். எந்த வங்கி/நபர்களிடமிருந்தும் என்னைப் பற்றிய விவரங்களைச் சரிபார்க்க நான்/நாங்கள் ஆர்பிஎல் வங்கியை அங்கீகரிக்கிறோம்.
- என்/எங்கள் வசிப்பிடம் அல்லது வேலை/வணிக முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது எனது கடன் தகுதியைப் பாதிக்கக்கூடிய மாற்றம் ஏதேனும் இருந்தால், அவை குறித்து ஆர்பிஎல்லுக்கு நான்/நாங்கள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்போம். கிசான் விகாஸ் பத்திரங்கள் (KVP), மூலதனச் சந்தை, முதன்மை தங்கம், வங்கக் கட்டிகள், தங்க நகைகள், தங்க நூணயங்கள், தங்க ETF யூனிட்கள் உட்பட எந்த வடிவத்திலும் தங்கம் வாங்குதல் மற்றும் பரஸ்பர நிதிகள் உள்ளிட்ட சிறு சேமிப்பு பத்திரங்களைப் பெறுவதற்கு/முதலீடு செய்வதற்கு இந்த வசதியின் மூலம் கிடைக்கும் வருமானம் பயன்படுத்தப்படாது. ஒசோன் குறைக்கும் பொருட்களை (ODS) பயன்படுத்தும் உற்பத்தி செய்யும் புதிய யூனிட்களை அமைப்பதற்கு / குளேரோஃபுளோரோகார்பன்களை (CFC) பயன்படுத்தி ஏரோசாள் யூனிட்களை உற்பத்தி செய்வதற்கு நான்/நாங்கள் மேற்கூறிய கடன் வசதியைப் பயன்படுத்த மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். இந்த நிதியானது கூறப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்பதையும், ஊக அல்லது சமூக விரோத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது என்பதை நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
- நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனையில் இந்த விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நான்/நாங்கள் இதன் மூலம் உறுதிசெய்து, அறிவிக்கிறோம், மேலும் 1௬, 50 கோடிக்கு மேல் (நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே ரூ. 50 கோடிக்கு மேல் இல்லை என்றால்) விற்பனையில் அதிகரித்தால் ஆர்பிஎல் வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக நான்/நாங்கள் தெரிவிப்போம்.
- இந்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படப் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தக்கவைத்துக்கொள்ள ஆர்பிஎல் வங்கிக்கு உரிமை உள்ளது என்பதையும், அதை எனக்கு/எங்களுக்குத் திருப்பித் தராது என்பதையும் நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தக் கட்டணுக்கு அனுமதி வழங்குவது என்பது, ஆர்பிஎல்வின் தனிப்பட்ட சய விருப்பம் மற்றும் ஆர்பிஎல் கோரும் விதத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் பிற சம்பந்தியானவை நான்/நாங்கள் செயல்படுத்துவதன் பரோபனது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும், என்/எங்கள் கடன், ஆர்பிஎல்வின் விதிமுறைகள்/கொள்கை மற்றும் அவ்வப்போது நிறுமத்தரப்பில் இருக்கும் மற்ற சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களால் நிர்வகிக்கப்படும் என்பதையும் நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

6. தனிநபர்களுக்கு:

- a. நான்/நாங்கள் ஆர்பிஎல் வங்கியின் இயக்குநரோ அல்லது ஆர்பிஎல் வங்கியின் எந்த இயக்குநர்கள்/மூத்த அதிகாரியின் (RBI குறிப்பிடப்பட்டுள்ளவாறு) நெருங்கிய உறவினரோ அல்ல என்பதை நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
 - b. நான்/நாங்கள் மற்ற வங்கிகளின் இயக்குநர்/மூத்த அதிகாரியோ அல்லது மற்ற ஏதேனும் வங்கியின் இயக்குநர்களின் (RBI குறிப்பிடப்பட்டுள்ளவாறு) நெருங்கிய உறவினரோ அல்ல என்பதை நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். *, நான்/நாங்கள் அரசியல் சார்ந்த நபர்/நபர்கள் அல்ல/அரசியல் சார்ந்த நபர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல (இந்திய ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்டு, அவ்வப்போது திருத்தப்படுவதற்கேற்ப)
- 7. கார்ப்பரேட்கள்/நிறுவனங்கள்/அறக்கட்டளைகளுக்கு:**
- a. ஆர்பிஎல் வங்கியின் இயக்குநர்கள் யாரும் கடன் பெறுபவரின் இயக்குநர், மேலாளர், நிர்வாக முகவர், பணியாளர் அல்லது உத்தரவாதம் அளிப்பவர் அல்லது கடன் பெறுபவரின் துணை நிறுவனம் அல்லது கடன் பெறுபவரின் ஹோல்டிங் நிறுவனம் அல்லது கணிசமான பலனைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், கடன் பெறுபவர் அல்லது துணை நிறுவனம் அல்லது கடன் பெறுபவரின் ஹோல்டிங் நிறுவனம் மற்றும் வேறு எந்த வங்கியின் இயக்குநர் எவரும்* கணிசமான பலனைக் கொண்டிருக்கவில்லை அல்லது கடன் பெறுபவரின் இயக்குநராக அல்லது உத்தரவாதம் அளிப்பவராகப் பலன் அடையவில்லை என்பதும் நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். கீழே வேறு விதமாகக் குறிப்பிட்டாலன்றி, நான்/நாங்கள் அரசியல் சார்ந்த நபர்/நபர்கள் அல்ல/அரசியல் சார்ந்த நபர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல (இந்திய ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்டு, அவ்வப்போது திருத்தப்படுவதற்கேற்ப)
 - *அட்டவணைப்படுத்தப்பட்ட கடனற்ற வங்கிகளின் இயக்குநர்கள், துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் / பரஸ்பர நிகுகளின் / நிதியாளர்களும் வங்கிகள் அல்லது மற்ற வங்கிகளால் அமைக்கப்பட்ட வென்ச்சர் மூலதன நிறிகளின் பொறுப்பாளர்கள் உட்பட மேற்கண்ட உறுதிமொழி தவறானது எனக் கண்டறியப்பட்டால், கடன் வசதியைத் திரும்பப்பெற மற்றும்/அல்லது ரத்து செய்ய வங்கிக்கு உரிமை உண்டு.
 - b. கடன் பெறுபவரின் நிர்வாகக் குழுவின் இயக்குநர்கள்/கூட்டாளர்கள்/உறுப்பினர்கள்/உத்தரவாதம் அளிப்பவர்கள் அல்லது அந்த நிர்வாகக் குழுவின் இயக்குநர்கள்/கூட்டாளர்கள்/உறுப்பினர்கள்/உத்தரவாதம் அளிப்பவர்களின் உறவினர்கள் எவரும் எந்த வங்கி நிறுவனத்திலும் இயக்குநர்களாக இல்லை என்பதை நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
 - c. வங்கியின் தலைவர்/நிர்வாக இயக்குநர் அல்லது மூத்த அதிகாரியின் (RBI குறிப்பிட்டவாறு) உறவினர்கள் எவருக்கும் அல்லது இயக்குநராகவோ அல்லது கடன் பெறுபவருக்கு (பெறுபவர்களுக்கு) உத்தரவாதம் அளிப்பவராகவோ கணிசமான பலன்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
8. KYC தகவல் சரிபார்ப்பு, கடன் இடப் பகுப்பாய்வு அல்லது ஆர்பிஎல் பொருத்தமானதாகக் கருதும் பிற தொடர்புடைய நோக்கங்களுக்காக, ஆர்பிஎல்வின் பெற்ற கடன் வசதிகள் தொடர்பாக செயல்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்/படிவங்கள்/ தொடர்புடைய ஆவணங்கள் நான்/நாங்கள் வழங்கிய தகவல்களை, எனக்கு/எங்களுக்கு முன்னறிவிப்பின்றி, ஆர்பிஎல்வின் மற்ற கிளைகள்/துணை நிறுவனங்கள்/இணை நிறுவனங்கள்/கிரெடிட் பிரோக்கர்கள்/ரேடிடல் முகமைகள், சேவைகள் வழங்குநர்கள், வங்கிகள்/நிதி நிறுவனம், அரசு/ஒழுங்குமுறை அதிகாரிகள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு இடையிலும் ஆர்பிஎல்விற்கு அங்கீகாரம் அளித்து, ஒப்புதல் அளிக்கிறேன்.
9. (பொருத்தக்கூடிய சட்டத்தின்படி தேவைப்படாவிட்டால்) எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல், என்னுடைய/எங்களுடைய விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான தனிப்பட்ட முழு உரிமையும் ஆர்பிஎல்விற்கு உண்டு என்பதையும், அவ்வாறு நிராகரிப்பதற்கு அல்லது அந்த நிராகரித்தலை எனக்கு/எங்களுக்கு அறிவிப்பதில் தாமதம், ஏதேனும் செலவுகள், இழப்புகள், சேதங்கள் அல்லது செலவுகள், அல்லது அந்த நிராகரிப்பினால் ஏற்படும் பிற விளைவுகள் அல்லது எதுவு/எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்ததை எனக்கு/எங்களுக்கு அறிவிப்பதில் தாமதம் ஆகியவற்றுக்கு ஆர்பிஎல் எந்த வகையிலும் எனக்கு/எங்களுக்கு பொறுப்பேற்காது என்பதையும் நான்/நாங்கள் புரிந்துகொண்டு, ஒப்புக் கொள்கிறேன்/கொள்கிறோம்.
10. பணச் சந்தை நிலைமைகளில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது வேறு ஏதேனும் சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை தேவைகள் காரணமாக அல்லது ஆர்பிஎல் வங்கியின் விருப்பப்படி கடனின் காலம்/திரும்பச் செலுத்துதல்/வட்டி/மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். , ஆர்பிஎல் வங்கியானது கடனுக்கான விதிமுறைகளை சரிபார்த்து, அது பொருத்தமானதாக கருதும் அளவிற்கு திருத்தம் உரிமையை கொண்டுள்ளது.
11. எந்தவொரு காப்பீட்டும் தயாரிப்புகளையும் வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது மற்றும் வங்கியிடமிருந்து வேறு எந்த வசதியையும் பெறுவதுடன் இணைக்கப்படவில்லை என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
12. கடன் அளவு / அனுமதிச் செயல்முறை (அல்லது) ஏதேனும் விலக்கு / தள்ளுபடிகள் அளிப்பது தொடர்பாக வங்கி அல்லது அதன் பிரதிநிதிகள் யாராலும் எனக்கு/எங்களுக்கு எந்தவித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்பதையும் நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். மேலும், ஆர்பிஎல்வின் பிரதிநிதிகளுக்கு (அல்லது) வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கு இந்தக் கடன் விண்ணப்பத்தின் அல்லது இது தொடர்பாகப் பணமாகவோ, கொணர்பவர் காசோலையாகவோ அல்லது வேறு வகையாகவோ எந்தப் பணமும் நாங்கள் கொடுக்கவில்லை/செலுத்தவில்லை.
13. சந்தைப்படுத்தல் நோக்கத்திற்காக தகவல்/சேவை போன்றவற்றைப் பெறுவதற்கு நான்/நாங்கள் சம்மதிக்கிறோம்/ சம்மதிக்கவில்லை.

A) “சில்லறைக் கடன்கள் விண்ணப்பப் படிவத்திற்கான” நிலையான அறிவிப்புகளின்” சேர்க்கைகள்”

1. இந்த விண்ணப்பப் படிவத்தில் நான்/நாங்கள் வழங்கிய அனைத்து விவரங்களும், தகவல்களும் உண்மை, சரியானது மற்றும் எல்லா வகையிலும் முழுமையானது என்றும், ஆர்பிஎல் வங்கியிடம் (வங்கி) எந்தத் தகவலும் தடுக்கப்படவில்லை/மறைக்கப்படவில்லை என்றும் நான்/நாங்கள் சான்றளிக்கிறோம். இதை ரேடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு முகவர் மூலமாகவோ சரிபார்க்க வங்கிக்கு உரிமை உண்டு என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், நான்/நாங்கள் நிதி/வங்கி அறிக்கைகள்/தலைப்பு/சட்ட ஆவணங்கள் போன்றவற்றின் இணைக்கப்பட்ட நகல்கள் எதுவு/எங்கள் கடன் விண்ணப்பத்திற்கு எதிராக என்னால்/எங்களால் சமர்ப்பிக்கப்படலாம் உறுதிபடுத்து, இவை உண்மையான தகவல்கள் என்று சான்றளிக்கிறோம். மேலும், இது தொடர்பாக வேறு எந்த மூலத்திலிருந்தும் எந்தத் தகவலையும் பெறுவதற்கான வங்கியின் உரிமையை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், வங்கி தனது தனிப்பட்ட சுய விருப்பத்தின் பேரில் எனக்கு/எங்களுக்கு வழங்க முடிவெடுக்கும் எந்தவொரு கடன் வசதிக்கும் அடிப்படையாக அமையும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும், எனக்கு/எங்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு கடன் வசதியும் அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் வங்கியின் விதிகளால் நிர்வகிக்கப்படும் என்பதையும் நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், எனக்கு/எங்களுக்கு வழங்கப்படக்கூடிய கடன் வசதியின்/வசதிகளின் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் நான்/நாங்கள் கட்டுப்படுவோம். பொருத்தக் கூடிய ஏதேனும் கட்டணங்கள், வட்டி போன்றவற்றை வங்கியில் உள்ள எதுவு கடன் கணக்கில் பற்று வைப்பதற்கு வங்கியை நான்/நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
3. என்/எங்கள் வசிட்பிடம் அல்லது வேலை/வணிக முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது எதுவு கடன் தகுதியைப் பாதிக்கக்கூடிய மாற்றம் ஏதேனும் இருந்தால், அவை குறித்து ஆர்பிஎல்விற்கு நான்/நாங்கள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்போம்
4. இந்த விண்ணப்பத்தின் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்பாடங்கள் மற்றும் ஆவணங்களைத் தக்கவைத்துக்கொள்ள ஆர்பிஎல் வங்கிக்கு உரிமை உள்ளது என்பதையும், அதை எனக்கு/எங்களுக்குத் திருப்பித் தராது என்பதையும் நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
5. இந்தக் கடனுக்கு அனுமதி வழங்குவது என்பது, ஆர்பிஎல்வின் தனிப்பட்ட சுய விருப்பம் மற்றும் ஆர்பிஎல் கோரும் விதத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் பிற சம்பந்தநாயக்கான நான்/நாங்கள் செயல்படுத்துவதன் பேரிலானது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
6. பின்வருவனவற்றுக்கு இந்த வசதி பயன்படுத்தப்படாது என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் மற்றும்/அல்லது உறுதிப்படுத்துகிறோம்
 - i. மூலதனச் சந்தை பத்திரங்கள் அல்லது ஏதேனும் ஊக அல்லது சட்டவிரோத அல்லது சமூக விரோத நோக்கங்களுக்காக முதலீடு செய்வது அல்லது ஒசோன் சிதைவுப் பொருட்களை (ODS) உட்கொள்ளும்/உற்பத்தி செய்யும் புதிய யூனிட்கள் அல்லது குளோரோபுளோரோகார்பன்களை (CFC) பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள ஏரோசல் யூனிட்களில் முதலீடு செய்வது.
 - ii. முன்னமே தங்கக் கட்டிகள், தங்கக் கணிகள், தங்கக் நூலாபரணங்கள், தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிகுகளின் யூனிட்கள், (ETF), தங்கப் பரஸ்பர நிதி யூனிட்கள் உட்பட, எந்த விதத்திலும் தங்கம், கிசான் கிசான் பத்திரம் உள்ளிட்ட, சிறு சேமிப்புகள் பத்திரங்களையும் பெறுவதற்கான வசதி (KVP) மற்றும் தேசியப் பூமிப்படிட்டில் (NSC) ஆகியவற்றை வாங்குவதற்கு.
7. நான்/நாங்கள் ஏதேனும் சட்டப்பூர்வ அல்லது சட்டரீதியான இயலாமைகளால் பாதிக்கப்பட்டவர்களோ மற்றும்/அல்லது பிணைப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட முடியாதவர்களோ அல்ல. கடன் வாங்குபவர் ஒரு இயல்பான நபராக இருக்கும் பட்சத்தில், அந்தக் கடன் வாங்குபவர்(கள்) ஒரு வயது வந்தவர் மற்றும் நல்ல மனநிலையுடன் இருப்பவர் மற்றும் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்குத் தகுதியுடையவர்கள்).

எந்த ஒரு திவால் நிலை/தீர்த்தல்/ கலைப்பு நடவடிக்கைகளில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளில் எதுவும் எங்களுக்கு எதிராக தொடங்கப்படவில்லை மற்றும்/அல்லது நிறுவனத்தில் இல்லை என்பதையும், எந்தவொரு நீதிமன்றம் அல்லது பிற அதிகாரம் அல்லது பொறுத்த, நிர்வாகி, அருங்காவலர் அல்லது எங்கள் சொத்துக்களுக்காக நியமிக்கப்பட்ட அது போன்ற அதிகாரியால் நாங்கள் திவாலானதாக தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதையும் நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். .
9. கீழே வேறு விதமாகக் குறிப்பிட்டாலன்றி, நான்/நாங்கள் அரசியல் சார்ந்த நபர்/நபர்கள் அல்ல/அரசியல் சார்ந்த நபர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல (இந்திய ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்டு, அவ்வப்போது திருத்தப்படுவதற்கேற்ப)
10. கடனை ஒப்புப்பதில் ஏதேனும் தாமதம், பணச் சந்தை நிலைமைகளில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது வேறு ஏதேனும் சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை தேவைகள் காரணமாக அல்லது ஆர்பிஎல் வங்கியின் விருப்பப்படி கடனின் காலம்/திரும்பச் செலுத்துதல்/வட்டி/மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். , ஆர்பிஎல் வங்கியானது கடனுக்கான விதிமுறைகளை சரிபார்த்து, அது பொருத்தமானதாக கருதும் அளவிற்கு திருத்தம் உரிமையை கொண்டுள்ளது.
11. என்னிடம்/ எங்களிடம் ஏற்கனவே வாடிக்கையாளர் ஐடி அல்லது மேலே குறிப்பிடப்பட்ட ஒன்றைத் தவிர வேறு வாடிக்கையாளர் ஐடி எதுவும் இல்லை, வேறுவிதமாக அறியப்படவில்லை. எனக்கு/எங்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல், அந்த வாடிக்கையாளர் ஐடிகளை ஒரு வாடிக்கையாளர் ஐடியில் கீழ் ஒருங்கிணைப்பதற்கான உரிமை ஆர்பிஎல் வங்கிக்கு உண்டு.
12. கடன் வழங்கும் முடிவானது, தனிப்பட்ட கலந்துரையால் மற்றும் ஆவணங்களின் மூலம் மதிப்பிடப்படும் கடன் வரலாறு, திருப்பச் செலுத்துதல் பதிவு வங்கிப் பழக்கம், வணிகச் சிந்தித்தனம் மற்றும் பணப்புழக்கப் பகுப்பாய்வு போன்ற காரணிகளை உள்ளடக்கிய, கடன் மாற்றியின் அடிப்படையில் தான் எடுக்கப்படுகிறது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
13. கடன் அளவு / அனுமதிச் செயல்முறை (அல்லது) ஏதேனும் விலக்கு / தள்ளுபடிகள் அளிப்பது தொடர்பாக வங்கி அல்லது அதன் பிரதிநிதிகள் யாராலும் எனக்கு/எங்களுக்கு எந்தவித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்பதையும் நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். மேலும், ஆர்பிஎல்வின் பிரதிநிதிகளுக்கு (அல்லது) வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கு இந்தக் கடன் விண்ணப்பத்தின் அல்லது இது தொடர்பாகப் பணமாகவோ, கொணர்பவர் காசோலையாகவோ அல்லது வேறு வகையாகவோ எந்தப் பணமும் நாங்கள் கொடுக்கவில்லை/செலுத்தவில்லை.
14. எனக்கு/எங்களுக்கு கடன்கள்/முன்பணங்கள்/ பிற நிதி சாராத கடன் வசதிகளை வழங்குவது தொடர்பான முன்னிபந்தனையாக, எனக்கு/எங்களுக்கு, நான்/எங்களால் பெறப்படும்/பெற வேண்டிய கடன் வசதி, நான்/எங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்/எங்களால் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கும் கடனையும், அது தொடர்பாகவும் மற்றும் கொடாநிலைநிலை, ஏதேனும் இருந்தால் அது தொடர்பாகவும், அதை நிறைவேற்றுவதில் நான்/நாங்கள் செய்வதன் உறுதிமொழிகள் தொடர்பாகவும் தகவல் மற்றும் தரவுகளை வங்கி வெளியிடுவதற்கு ஆர்பிஎல் வங்கிக்கு ஒப்புதல் தேவை என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதன்படி, நான்/நாங்கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் அதனைத் தவிர அத்தகைய வங்கியின் வெளியிடுவதற்கு ஒப்புதல் அளிக்கிறோம்; ii) நான்/எங்களுக்குத் தொடர்புடைய தகவல் மற்றும் தரவு; iii) நான்/எங்களால் பெறப்படும்/பெறவிற்கும் ஏதேனும் கடன் வசதி தொடர்பான தகவல் அல்லது தரவு மற்றும் iv) வங்கி ஏதேனும் எதுவு/எங்கள் அத்தகைய கடனையும் நிறைவேற்றுவதில் நான்/எங்களால் செய்யப்படும் இயல்பான கிரெடிட் இன்பரோவேன்ஸ் ரீரோ (இந்திய) லிமிட்டெட் (CIBIL) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி / இந்திய அரசு மற்றும் CIBIL ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனத்திற்கும் பொருத்தமானது மற்றும் அவசியமானது என்று கருதுங்கள் வங்கி; மற்றும் CIBIL மற்றும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பிற ஏரெஜன்சிகள், வங்கிகள்/நிதி நிறுவனங்கள் மற்றும் பிற கடன் வழங்குபவர்களுக்கு, இது தொடர்பாக ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்படும், செயலாக்கப்பட்ட தகவல் மற்றும் தரவு அல்லது தயாரிப்புகளை பரிசீலிப்பதற்காக வழங்கலாம்.
15. எதுவு/எங்கள் விண்ணப்பப் படிவம் தொடர்பான எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள்/செய்திகள் மற்றும்/அல்லதுதொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், கணக்கு செயல்பாடு, சேவை அழைப்புகள் (சேகரிப்புகள், ஆலோசனைகள் மற்றும் கல்வித் தகவல் சார்ந்த செய்திகள் உட்பட), ஒழுங்குமுறை பூதுப்பிப்புகள் மற்றும் தயாரிப்புப் பயன்பாட்டில் செய்திகள்/அழைப்புகளைப் பெற நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, எதுவு/எங்கள் மொபைல்/கடனாண் எண் (கள்), மின்னஞ்சல் ஐடிக்கு வங்கி அவ்வப்போது அனுப்பும்/செய்யும்.
16. நான்/நாங்கள் M/s க்கு ஒப்புதல் அளித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். கடனைப் பெறுவதற்காக எதுவு/எங்கள் தொடர்பு விவரங்களை வங்கியில் பகிர்ந்து கொள்ள/சமர்ப்பிக்க அவர்கள், திரு./செல்வி. _____ அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்..
17. நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனையில் இந்த விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நான்/நாங்கள் இதன் மூலம் உறுதிசெய்து உறுதி செய்கிறோம். ரூபாய் நிதியாண்டில் ஏற்கனவே 50 கோடி ரூபாய்க்கு மேல் இல்லை என்றால்).

B. KYC சரிபார்ப்பு

18. அடையாள/முகவரிச் சான்றுகளை நிறுவும் நோக்கத்திற்காக, KYC நோக்கங்களுக்காக, பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC அங்கீகாரம் அல்லது UIDAI (ஆதார்) ஆல் வரையறுக்கப்பட்ட ஆகப் பதிலை சரிபார்ப்பு முறைகள் ஆகியவற்றை என்னுடைய பொருத்த விருப்பத்தின் பேரில் நான் தானாக முன்வந்து சமர்ப்பிக்கிறேன்.
19. UIDAI இலிருந்து என்னுடைய விவரங்களை சரிபார்க்க என்னுடைய ஆதார் எண் மற்றும்/அல்லது பயோமெட்ரிக்/தனிப்பட்ட தகவலையும் பயன்படுத்த ஆர்பிஎல் வங்கிக்கு மேலும் அங்கீகாரம் அளிக்கிறேன். UIDAI இலிருந்து தரவுகளை ஆர்பிஎல் வங்கி கோரும் என்பதையும், நான் தேர்ந்தெடுத்த தயாரிப்பு/சேவைகளை எனக்கு வழங்குவதற்காக அவற்றை ஆர்பிஎல் வங்கி சேமித்து வைக்கும் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.
20. விண்ணப்பப் படிவத்தில் ஆர்பிஎல் வங்கிக்கு நான் அளித்த பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்/மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி/மின்னஞ்சல் மூலம் KYC பதிவகத்தில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு, இதன் மூலம் நான் ஒப்புக் கொள்கிறேன்.

C. வாடிக்கையாளர் ஒப்புதல்கள்

21. என்னிடமிருந்து/எங்கிடமிருந்து மேற்கொண்டு எவ்வித பிரத்தியேக ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமல், என்னுடன்/எங்களுடன் தொடர்புடைய தகவல்/தரவை குழும நிறுவனங்கள்/அசோசியேட்கள்/ஆர்பிஎல் வங்கியின் துணை நிறுவனங்கள்/இணை நிறுவனங்கள்/கூட்டு நிறுவனங்கள்/ வங்கியால் வழங்கப்படும் எந்தவொரு பொருளையும்/சேவைகளையும் சந்தைப்படுத்துதல்/வழங்குதல்/விற்பனை செய்தல் போன்ற நோக்கத்திற்காக வங்கியுடன் "சேவைகள்/தயாரிப்புகள்" வழங்குவதற்கான ஏற்பாட்டிற்குள் துறைமூலம் துறைமூலத்திற்கு முன்மொழியும் எந்தவொரு நபருக்கும் எந்த வகையிலும் பரிந்துரைகள், வெளிப்படுத்த, பரிமாற்றம் செய்ய அல்லது எந்த வகையிலும் பயன்படுத்த வங்கியை நான்/நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
☐ ஆம் ☐ இல்லை, எனது தகவல்/தரவைப் பகிர்வோ, வெளிப்படுத்தவோ, பரிமாறிக் கொள்ளவோ அல்லது பயன்படுத்தவோ நான் சம்மதிக்கவில்லை
22. அவ்வப்போது உங்களுக்கு சந்தைப்படுத்தல் தகவலை அனுப்பவும் / ஆர்பிஎல் வங்கியால் சொந்தமாகவும், கூட்டாளிகள்/மூன்றாம் தரப்பினர் உடனான ஒருங்கிணைப்பு அல்லது கூட்டுறவு மூலமாகவும் வழங்கப்படும் தயாரிப்புகள், சேவைகள் அல்லது விளம்பர சலுகைகள் பற்றி தெரிவிக்க உங்களை தொடர்பு கொள்ளவும் ஆர்பிஎல் வங்கி, விண்ணப்பப் படிவத்தில் உள்ள உங்கள் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்த விரும்புகிறது. கீழே உங்கள் விருப்பத்தை வழங்குவதன் மூலம், எஸ்எம்எஸ், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஆர்பிஎல் வங்கி உங்களைத் தொடர்பு கொள்ள நீங்கள் அனுமதிக்கலாம் அல்லது அனுமதிக்காமல் இருக்கலாம்.
☐ ஆம், வங்கி என்னை தொடர்பு ☐ இல்லை, வங்கி என்னை தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்
23. KYC பதிவேட்டில் தேவையான தகவல்களை பதிவேற்றுவதற்கு நான் / நாங்கள் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறோம். எனது அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்க்கும் நோக்கத்திற்காக KYC பதிவேட்டில் இருந்து எனது பதிவுகளை பதிவிறக்கம் செய்து சேமிப்பதற்கான எனது ஒப்புதலை இதன் மூலம் நான் வழங்குகிறேன். எனது KYC பதிவேட்டில் எனது KYC பதிவுகள் / எனது பெயர், முகவரி, பிறந்த தேதி, PAN, தனிப்பட்ட தகவல்கள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
24. கணக்கு அடிப்படையிலான உறவை நிறுவும் போது நான்/நாங்கள் சமர்ப்பித்த KYC ஆவணங்கள் / தகவல்களில் ஏதேனும் புதுப்பிப்புகள் ஏற்பட்டால், அதன் பிறகு, தேவைப்பட்டால்; அத்தகைய புதுப்பிப்புகள் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நான்/நாங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்கள் / தகவல்களை வங்கிக்கு சமர்ப்பிப்போம்.

D. காப்பீட்டுத் தயாரிப்புகளுக்கான ஒப்புதல்:

OLAP/மைக்ரோ LAP/WCF/HL/Agri விவசாயம் ஆகியவற்றுக்கு

ஆயுள் காப்பீடு: ☐ ஆர்வமுள்ளது ☐ ஆர்வமில்லை ☐ பிறகு முடிவு செய்யலாம்
சொத்துக் காப்பீடு: ☐ ஆர்வமுள்ளது ☐ ஆர்வமில்லை ☐ பிறகு முடிவு செய்யலாம்

அல்லது

வேறு சில்லறைச் சொத்துகள் தயாரிப்புகளுக்கு (PL/BIL போன்றவை): ☐ ஆர்பிஎல் வங்கி வழங்கும் காப்பீட்டைத் தேர்வுசெய்ய நான்/நாங்கள் விரும்புகிறோம் ☐ இல்லை, காப்பீடு வாங்குவதற்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஒரு நிறுவனத்திற்குக் கணக்குத் தொடங்குவதற்கு, பின்வரும் ஆவணங்கள் ஒவ்வொன்றின் சான்றளிக்கப்பட்ட நகல் அல்லது அதற்கு இணையான மின் ஆவணங்களைப் பெற வேண்டும்.

- ☐ மூத்த நிர்வாகப் பதவி வகிக்கும் தொடர்புடைய நபர்களின் பெயர்கள்; மற்றும்
☐ பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும் வேறு இடத்தில் இருந்தால் அதன் முதன்மை வணிக இடம்.

ஒரு கூட்டாண்மை நிறுவனத்திற்கு கணக்குத் தொடங்குவதற்கு, பின்வரும் ஆவணங்கள் ஒவ்வொன்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களை அல்லது அதற்கு இணையான மின் ஆவணங்களைப் பெற வேண்டும்:

- ☐ கூட்டாளர்கள் அனைவரின் பெயர்கள் மற்றும் ☐ பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும் வேறு இடத்தில் இருந்தால் அதன் முதன்மை வணிக இடதின் முகவரி.

- வாடிக்கையாளர் ஒரு நிறுவனம் என்றால் பயன்படும் உரிமையாளர் என்பவர் இயற்கையான நபர்(கள்), தனியாகவோ அல்லது ஒன்றாகவோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிதித்துறை நபர் மூலமாகவோ, ஒரு கட்டுப்படுத்தும் உரிமையைக் கொண்டவர் அல்லது பிற வழிகளில் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துபவர் ஆவார்.

விளக்கம் - இந்த துணைப்பிரிவு 4 -இன் நோக்கத்திற்காக, உரிமை பலன்களைக் கட்டுப்படுத்துதல் என்பது, நிறுவனத்தின் 10% பங்குதான் அல்லது மூலதனம் அல்லது லாபத்தில் 10% க்கும் அதிகமான உரிமை/ உரிமத்தைக் குறிக்கிறது.

- வாடிக்கையாளர் ஒரு அறக்கட்டளை என்றால், பயன்பெறும் உரிமையாளரை (கள்) அடையாளம் காண்பதில் அறக்கட்டளையின் ஆசிரியர், அறங்காவலர், அறக்கட்டளையின் 10% அல்லது அதற்கும் அதிகமான பலமடையும் பயனாளிகள் மற்றும் ஒரு சங்கிலித்தொடர் நம்பிக்கையின் மீது இறுதித் திறம்படக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் பிற இயற்கை நபர் ஆகியோரின் அடையாளம் அடங்கும்.

- பயன்பெறும் உரிமையாளர் (BO)

வாடிக்கையாளர் ஒரு கூட்டாண்மை நிறுவனமாக இருந்தால், பயன்பெறும் உரிமையாளர் என்பவர், இயற்கையான நபர்(கள்), தனியாகவோ அல்லது ஒன்றாகவோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிதித்துறை நபர் மூலமாகவோ, அந்தக் கூட்டாண்மையின் மூலதனம் அல்லது லாபத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான உரிமை/ உரிமத்தைப் பெற்றிருப்பார் அல்லது பிற வழிகளில் கட்டுப்பாட்டை செயல்படுத்துபவராக இருப்பார்.

விளக்கம் - இந்த துணைப்பிரிவின் நோக்கத்திற்காக, "கட்டுப்பாடு" என்பது மேலாண்மை அல்லது கொள்கை முடிவைக் கட்டுப்படுத்தும் உரிமையை உள்ளடக்கியதாக இருக்கும்.

E. வங்கியின்/வேறு ஏதேனும் வங்கியின் இயக்குநர்கள்/மூத்த அதிகாரிகளுடனான உறவுநிலை தொடர்பான வாடிக்கையாளர் உறுதிமொழி

- நான் ஆர்பிஎல் வங்கியின் இயக்குனர் ☐ ஆம் ☐ இல்லை
- II. நான் வேறு ஏதேனும் வங்கியின்^ இயக்குநராக இருக்கிறேன் ☐ ஆம் ☐ இல்லை வங்கியின் பெயர்: _____
- III. நான் ஆர்பிஎல் வங்கியின் மூத்த அதிகாரியாக உள்ளேன் ☐ ஆம் ☐ இல்லை
- IV. நான்/நாங்கள் ஆர்பிஎல் வங்கியின் இயக்குநர்/பிற வங்கி/ஆர்பிஎல் வங்கியின் மூத்த அதிகாரியின் நெருங்கிய உறவினர் ☐ ஆம் ☐ இல்லை
- V. நாங்கள் ஒரு நிறுவனம்** இடில் இயக்குநர்** (வங்கியின் இயக்குநரின் நெருங்கிய உறவினர் உட்பட) / மூத்த அதிகாரி (ஆர்பிஎல் வங்கியின் மூத்த அதிகாரியின் உறவினர் உட்பட) இயக்குநர் / பங்குதாரர் / உத்தரவாதம் / ஆர்வமுள்ள தரப்பினர்**/பணியாளர் அல்லது துணை நிறுவனம் (கடன் வாங்கும் நிறுவனம்) இதில் இயக்குனர் ஆர்பிஎல் வங்கி இயக்குனர்/நிர்வாக முகவர்/மேலாளர்/ பணியாளர் / உத்தரவாதம் வழங்குபவர்/கணிசமான பலனடைபவர் ☐ ஆம் ☐ இல்லை
- vi. நான் ஒரு நிறுவனம்/ஸ்தாபனத்தில் கூட்டாளராக/ இயக்குநராக உள்ளேன், அதில் ஆர்பிஎல் வங்கி இயக்குனரும் கூட்டாளராக/இயக்குநராக உள்ளார் அல்லது ஆர்பிஎல் வங்கி இயக்குநர் எனது கடன் வசதிகளுக்கு உத்தரவாதம் அளிப்பவராக உள்ளார் ☐ ஆம் ☐ இல்லை

*அட்டவணைப்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கிகள் அல்லது வேறு எந்த வகை வங்கிகளின் இயக்குநர்கள், துணை நிறுவனங்களின் இயக்குநர்கள்/மியூச்சுவல் ஃபண்டுகள்/வென்ச்சர் கேபிடல் ஃபண்டுகளின் அறங்காவலர்கள் உட்பட.

** நிறுவனம் என்பதில் ஸ்தானம்/நிறுவனம் அடங்கும், இயக்குனர் என்ற வார்த்தையில் ஆர்பிஎல் வங்கி / வேறு ஏதேனும் வங்கியின்* இயக்குனரும் அடங்குவர், பலன்பெறும் தரப்பு என்பதில், கணிசமான பலன் பெறுபவர்/பெரிய பங்குதாரர்/மேலாளர்/நிர்வாக முகவர்/ கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவர் அடங்குவர்.

ஆம் எனில், கீழே விவரங்களைக் குறிப்பிடவும்: நான்/நாங்கள் ஆர்பிஎல் வங்கியின் அல்லது இதில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் வங்கியின் இயக்குநர்(கள்) மற்றும் மூத்த அதிகாரி(களுக்கு) உருவாவினர்கள் என்று நான்/நாங்கள் அறிவிக்கிறோம்

வரிசை எண்	இயக்குநர்(கள்)/மூத்த அதிகாரி(கள்) பெயர்	பதவி	உறவு நிலை

#அறிவிப்பு மற்றும் உறுதிப்படுத்தல்: ஆர்பிஎல் வங்கி கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் மற்றும் பிற கடன் வசதிகளை எதிர்காலத்தில் வழங்க முன்வருவதற்கு நான்/நாங்கள் ஒப்புதல் அளிக்க ஒப்புக்கொள்கிறோம். ஒப்புதல் அளித்தவுடன், எனது விண்ணப்ப விவரங்களையும், இணைக்கப்பட்டுள்ள KYC ஆவணங்களையும் பரிந்து கொள்ளவும், அவற்றை எனது கிரெடிட் கார்டு/கடன் விண்ணப்பத்திற்குப் பயன்படுத்தவும் ஆர்பிஎல் வங்கியை நான்/நாங்கள் அங்கீகரிக்கிறோம். www.rblbank.com இல் கிடைக்கும் கடன் அம்சங்களையும், மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும்(MITC) நான்/ நாங்கள் படித்து, புரிந்து கொண்டோம்.

குறிப்பு: கிரெடிட் கார்டு மற்றும்/அல்லது பிற கடன் வசதிகளை அங்கீகரிப்பது, ஆர்பிஎல் வங்கியின் தனிப்பட்ட சுய விருப்பத்திற்குட்பட்டது.

நான் கிரெடிட் கார்டு"க்கு விண்ணப்பிக்க நான் கிரெடிட் கார்டு"க்கு விண்ணப்பிக்க நான் கிரெடிட் கார்டு"க்கு விண்ணப்பிக்க நான் கிரெடிட் கார்டு"க்கு விண்ணப்பிக்க
விரும்புகிறேன் ☐ விரும்புகிறேன் ☐ விரும்புகிறேன் ☐ விரும்புகிறேன் ☐

	உரிமையாளர்/ முக்கியக் கூட்டாளர்/ நிறுவனர்/ இயக்குனரின் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, அதன் குறுக்கே கையொப்பமிடவும்	உரிமையாளர்/முக்கியக் கூட்டாளர்/ நிறுவனர்/இயக்குனரின் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, அதன் குறுக்கே கையொப்பமிடவும்	உரிமையாளர்/முக்கியக் கூட்டாளர்/ நிறுவனர்/இயக்குனரின் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, அதன் குறுக்கே கையொப்பமிடவும்	உரிமையாளர்/முக்கியக் கூட்டாளர்/ நிறுவனர்/இயக்குனரின் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, அதன் குறுக்கே கையொப்பமிடவும்
அங்கீகரிக்கப்பட்டவரின் கையொப்பம்	அங்கீகரிக்கப்பட்டவரின் கையொப்பம்	அங்கீகரிக்கப்பட்டவரின் கையொப்பம்	அங்கீகரிக்கப்பட்டவரின் கையொப்பம்	அங்கீகரிக்கப்பட்டவரின் கையொப்பம்

*கூட்டாண்மை நிறுவனம்/ஸ்தாபனத்திற்காக விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிடும் பட்சத்தில், வழங்கப்பட்ட அதிகார கடிதம்/போர்டு தீர்மானத்தின்படி, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

வங்கி உபயோகத்திற்கு மட்டும் - உங்கள் வாடிக்கையாளர் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள் (KYC)

1. ஆவணம் _____ ஆவண ஐடி எண். _____ வழங்கப்பட்ட தேதி _____ காலாவதித் தேதி _____
2. ஆவணம் _____ ஆவண ஐடி எண். _____ வழங்கப்பட்ட தேதி _____ காலாவதித் தேதி _____

நான் திரு/செல்வி _____ அவர்களை நேரில் சந்தித்துள்ளேன். கீழே டிக் செய்யப்பட்ட KYC ஆவணங்களை விண்ணப்பதாரர்/இணை விண்ணப்பதாரர் என்னிடம் ஒப்படைத்துள்ளார். விண்ணப்பதாரர்/இணை விண்ணப்பதாரரின் குடியிருப்பு/அலுவலக முகவரியை பார்வையிட்டு, விண்ணப்பதாரர்/இணை விண்ணப்பதாரரின் அடையாளத்தையும் முகவரியையும் சரிபார்த்துள்ளேன் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, என் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது. அசல் ஆவணங்கள் என்னால் சரிபார்க்கப்பட்டன.

வங்கி அதிகாரி/DSE/DSA பெயர் _____	வங்கி அதிகாரி/DSE/DSA கையொப்பம் _____	பணியாளர் ஐடி _____
☐ பணியாளர் குறிகாட்டி ☐ பணியாளர் ஐடி _____ பணியாளர் f ☐ NRI	கிளைக் குறியீடு _____ நிறுவனம் ☐ தனிநபர் ☐ ஒய்வூதியதாரர் ☐ ஆர்பிஎல்	
(ஆர்பிஎல் வங்கிப் பணியாளருக்கு மட்டும்) ஆர்பிஎல் அல்லாதவை		
☐ அமைக்க வேண்டாம் வாடிக்கையாளர் வகை ☐ தனிநபர் ☐ NRI ☐ HNI ☐ மூத்த குடிமகன்/குடிமகள் விளம்பரக் குறியீடு _____	வால்க்-இன் வாடிக்கையாளர் ☐ ஆம் ☐ இல்லை	
_____ விருப்பமான வாடிக்கையாளர் ஐடி	LC குறியீடு _____	(LG) குறியீடு _____
ஆதாரக் குறியீடு	துவக்கத்தை உருவாக்குபவர்	முதன்மைத் தொடர்பு மேலாளர் ஐடி _____
நலிந்த பிரிவினர் _____ சொத்துக்களுக்கு மட்டும்	☐ PEP ☐ CRPEP	BSR நிறுவன வகை _____
வணிகப் பிரிவு _____ MIS குறியீடு.1 _____ MIS குறியீடு.2 _____ MIS குறியீடு.3 _____ MIS குறியீடு.4 _____	ஆபத்து வகைப்பாடு: ☐ L ☐ M ☐ H	
_____ வங்கி அதிகாரியின் பெயர்	_____ வங்கி அதிகாரியின் கையொப்பம்	_____ பணியாளர் ஐடி _____

வாடிக்கையாளரின் லெட்டர் ஹெட்டில்

தேதி: | D | D | M | M | Y | Y | Y | Y |

பெறுநர்
கிளை மேலாளர்,

கிளை
ஆர்பிஎல் வங்கி இமிடெட்

பொருள்: ஆர்பிஎல் வங்கி இமிடெட் _____ கிளையில் _____ கணக்குத் தொடங்குதல்

அன்புள்ள ஐயா,

இது _____ ஆக நிறுவப்பட்டுள்ள _____ நிறுவனத்திற்குக் கணக்குத் தொடங்குதல் தொடர்பாக மேலே குறிப்பிட்டுள்ள கணக்கிற்காக இயக்குநர்கள்/கூட்டாளர்கள்/மூத்த நிர்வாகத்தினர்*/அறங்காவலர்கள்/ நிறுவனர்கள்/செட்டிலர்கள்/பாதுகாவலர் (யாரேனும் இருந்தால்) / பயனாளிகளின் பட்டியலை கீழே உள்ளவாறு உறுதிப்படுத்த விரும்புகிறோம்:

Sr #	பெயர்	உறவுநிலை (அதாவது, இயக்குனர்/கூட்டாளர்கள்/மூத்த நிர்வாக நபர்*/ அறங்காவலர், நிறுவனர்கள், செட்டிலர்கள், பாதுகாவலர் (யாரேனும் இருந்தால்), அறக்கட்டளையின் பயனாளிகள்)	பதவி (ஏதேனும் இருந்தால்)

அன்புடன்,
வாடிக்கையாளர் பெயர் மற்றும் முத்திரை

குறிப்பு: மேலே உள்ள அட்டவணையில் நிறுவன உருவாக்க ஆவணங்களின்படி பின்வரும் விவரங்கள் இருக்க வேண்டும்

- **பிரைவேட்/பப்ளிக் லிமிடெட் நிறுவனம் / ஒரு நபர் நிறுவனம் (OPC):** நிறுவனமாக இருக்கும் பட்சத்தில், மூத்த நிர்வாகத்தினர்* மற்றும் இயக்குநர்களின் பெயர்கள் கட்டாயமாகும்..
- **கூட்டாண்மை நிறுவனம்/வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை:** கூட்டாளர்களின் பட்டியல் கட்டாயமாகும்.
- **அறக்கட்டளை:** அறக்கட்டளையின் பயனாளிகள், அறங்காவலர்கள், செட்டிலர், பாதுகாவலர் (யாரேனும் இருந்தால்) மற்றும் நிறுவனர்களின் பெயர்கள் தேவை.

* மூத்த நிர்வாகத்தினர் என்பது, உயர்மட்ட நிர்வாக மேலாண்மை/ மேல்மட்ட நிர்வாகத்தினரைக் குறிக்கும், அதாவது, அந்த நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான அன்றாடப் பணிகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள தனிநபர்கள்.

